

இதுநான் வெற்றிக்கு வழி முள்ளிமாவது எப்படி?

Tamili

المكتب التعاوني لل大雨 و الإرشاد و توعية الحالات سلطانية
نُصُبَتْ أَشْرَافٌ مِنْ الْمُؤْمِنِينَ لِلْإِذْنِ بِالْأَقْرَافِ وَالْمُسْكَنِ وَالْإِرْشَادِ
عنوان: ٢٣٦٧٣ سلطانية - ١٩٠٠٠٠ - سلطنة عمان
Email : Sultanah@outlook.com | Tel: +968 99 42 00 77 | Fax: +968 99 42 00 05

THE COOPERATIVE OFFICE FOR CALL & FOREIGNERS GUIDANCE AT SULTANAH
Tel: +968 99 42 00 77 | Fax: +968 99 42 00 05 | P.O. Box: 52675 | Muscat 11193 | K.S.A. | Email: sultanah@outlook.com

இதுதான் வெற்றிக்கு வழி

முஸ்லிமாவது எப்படு?

الطريق إلى النجاة

كيف تكون مسلماً؟

الإعداد

فيصل بن سكيت السكري غفر الله له ولوالديه وجميع المسلمين
عضو الدعوة بوزارة الشئون الإسلامية والأوقاف والدعوة والإرشاد

ترجمة إلى اللغة التاميلية

حبيب لبي عليار

الكتاب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالنسيم
تحت إشراف وزارة الشئون الإسلامية والأوقاف والدعوة والإرشاد
خلف مستشفى اليمامة - حي النمار - ص. ب : 51584 - الرياض 11553
فاته: ٢٣٥٠١٩٤ - ٢٣٢٨٢٢٦ - ٢٣٥٠١٩٥ - ناهـ: ٢٣٥١٤٦٥

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக! அவனிடமே நாம் உதவி தேருகின்றோம். அவனிடமே பீழை பொறுக்கத் தேருகின்றோம். நமது ஆத்மாவின் தீங்கிலிருந்தும், கெட்ட செயல்களிலிருந்தும் அல்லாஹ்வீடம் பாதுகாவல் தேருகின்றோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர்களை வழிகெடுக்க யாராலும் முடியாது. எவர்களை வழிகெடுக்க நாடனானோ அவர்களுக்கு நேர்வழி காட்ட யாராலும் முடியாது. வணக்கத்தீற்குத் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் இணைதுணையற்றவன் என்றும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார்கள் என்றும் நாம் சான்று பகர்கின்றோம்.

இஸ்லாத்தீல் இணைய வீரும்புவர்களுக்காக இஸ்லாத்தீன் அடிப்படைகளை சருக்கமாக இங்கு நாம் முன் வைக்கின்றோம்.

அல்லாஹ் உனக்கு அருள் புரியட்டும். இஸ்லாம் ஒன்று தான் வெற்றிக்குரிய ஒரே வழியாகும் என்பதை நீ அறிந்து கொள் இது குறித்து அல்லாஹ் பீன்வருமாறு சுறுக்கொன் :

﴿إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ﴾

“நீச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கிரீக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் மட்டுமே ஆகும்.” (3: 19)

﴿وَمَنْ يَتَّبِعْ غَيْرَ الْإِسْلَامِ دِيْنًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾

“இன்னும் இஸ்லாம் அல்லாத்தை மார்க்கமாக எவராவது தேஷநாள் அப்பொழுது அவர்டமிருந்து (அது) அங்கிக்

கிட்கப்படவே மாட்டான். மேலும் மறுமையில் அவர் நஷ் டமடூந்தோரிஸ் ஒருவராக இருப்பார்,,(3: 85)

இஸ்லாம் ஒன்றுதான் வெற்றிக்கான வழி என்பதை நீ அறிந்து கொண்டால், அந்த இஸ்லாம் ஜந்து அடிப்படைக கணக் கொண்டிருள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நபீ ஸல்லல்லாஹ் அலைஹி வஸல் லம் அவர்கள் கூறும்பொழுது :

(بُّنِيَ الْإِسْلَامُ عَلَىٰ خَمْسٍ : شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ
مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، وَإِقَامُ الصَّلَاةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصَوْمُ رَمَضَانَ،
وَحَجَّ الْبَيْتِ) متفق عليه

“இஸ்லாம் ஜந்து அடிப்படைகளில் நிறுவப்பட்டிருள்ளது. அவையாவன, வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவர் வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது தீருத்து தர் என்றும் சாட்சீசொல்லுதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் எனும் ஏழை வரியைக் கொடுத்து வரல், ரம்மான் (மாதத்தில்) நோன்பு நோற்றல் என்பனவாகும்,, என்று கூறினார்கள்.(புகாரி முஸ்லீம்)

முதலாம் கடமை :

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவர் வேறு யாரும் இல்லையென்றும் முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது அழயாரும் தீருத்தாதருமா வார்கள் என்றும் நீ சாட்சீ கூறவேண்டும்.

அ) “லா இலாஹ இல்லல்லாஹ்,, எனச் சாட்சீ கூறவதீல் அல்லாஹ்வைத் தவர் வேறு யாருக்கும் இலாஹீயத்

எனும் இறைத்தன்மை இல்லை என்பதும், அல்லாஹ்வை மட்டுமே இறைவனாக ஏற்க வேண்டும் என்பதும் அவசீய மாகீன்றது.

﴿ذَلِكَ بَأْنَ اللَّهُ هُوَ الْحَقُّ وَأَنْ مَا يَدْعُونَ مِنْ دُونِهِ هُوَ الْبَاطِلُ﴾

“நீச்சயமாக அஸ்ஸாஹ்-அவன்தான் உண்மையானாலாவான் அவனையானால் (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கி நார்களோ அது பொய்யானதானும்,, (22:62) என்ற வசனம் இதை உணர்த்துகின்றது.

வணக்கங்களில் எதையும் அல்லாஹ்வைத் தவரீ வேறு எவருக்கும் செய்யலாகாது. அது பற்றி அல்லாஹ் மேலும் கூறுகையில் :

﴿وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا يُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ﴾

“அவன் அஸ்ஸாஹ்-வேறு கடவுளை அழைக்கி ந்தானோ அவனுக்கு அதைக்கு எத்தனைய சான்றை இல்லை. அவனுடைய கணக்கீல்லாம் அவனுடைய இந்தகைப்பட்டதான் உண்டு நீச்சயமாக நிராகரிப்பவர்கள் வெந்ந் பெற மாட்டாகள்,, (23: 117) என்று கூறிய ஸ்வான்.

இது மிக முக்கீயமான கல்மா - வார்த்தை - ஆகும். இதன் பொருளை அறிந்து அதனை கண்ணிப்படுத்தினாலேய ந்றி வெறுமனை இதனை மொழிவது நன்மை பயக்கவும் மாட்டாது, அதனை மொழிந்தவனை இணைவைப்பிலிருந்து வெளியேற்றவும் மாட்டாது, முனாபீக்குகள் எனும் வேசதாரிகளும் இதனை மொழிகீன்றனர், எனினும் அவர்கள்

நரகீன் அடித்தளத்தீல் இருப்பர், ஏனையில் அவர்கள் அதனை நம்பவோ அதன்படி செயல்படவோ இல்லை. வெறும் னே மொழிகீன்றனர். இவ்வாறே சமாதி வழிபடுவோரும் இவ்வார்த்தையை மொழிகீன்றனர். என்னும் அவர்களது பேச்சும், நடத்தையும் இதற்கு மாற்றமாகவும், இதனை முறித்துவிடக் கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வார்த்தை அவர்களுக்கு எந்தப்பயனையும் அளிக்காது.

இந்து ஸ்ரீ நிஃந்தனாகர் உள்ளா

- 1 - அதன் பொருளை தெளிவாக அறிதல்.
- 2 - சந்தேகமற உறிதீயாக அதை நம்புதல், இதை மொழி ந்தவன் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவீர் வேறு யாரும் இல்லை என்பதை உறிதீயாக அறிந்திருத்தல் அவசியம்.
- 3 - அடியான் எல்லா விதமான வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்காக செய்யும் இக்லாஸ்.
- 4 - உண்மை: இதை மொழிபவனது நாவை உள்ளமும், உள்ளத்தை நாவும் ஒத்துச் செல்லவேண்டும். வாயீல் ஒன்றும், உள்ளத்தீல் ஒன்றுமாக இருக்கக் கூடாது.
- 5 - நேசம் : இதை மொழிந்தவன் அல்லாஹ்வீன் மீது நேச மற்றவனாக இருந்தால் அவனும் இறை நீராகரிப்பாளனா வான்.
- 6 - எருத்து நடத்தல்: அதாவது அல்லாஹ் ஒருவனை வணங்குவதோடு அவனது ஷீ - அத் வழிகாட்டுதல் ஒன்று தான் உண்மையானது என்றும் நம்புதல்.
- 7 - ஏற்றுக் கொள்ளல் : அல்லாஹ் ஒருவனை வணங்குவதை ஏற்று ஏனையதை வீட்டுவீருதல்.

8 - அல்லாஹ்வைத் தவீர் வணங்கப்படும் அனைத்தையும் நீராகரித்து அவற்றை வீட்டிரு விருவதோடு அவை அசத்திய மானவை என்றும் நம்புதல் வேண்டும்.

ஆ‘முஹம்மதுர்ஸலூல்லாஹ், முஹம்மத் இறைத்துதாதர் என சாட்சி சொல்லல், முஹம்மத் ஸல்லல்லாஹ் அலை ஹிவஸல்லல் அவர்கள் அல்லாஹ்வீன் அழயார் என்றும், அவனது தீருத்துதாதர் என்றும், நபீமார்களீல் இறுதீயானவர் என்றும் நம்புவதுடன் நாம் சாட்சீயும் கூறுகின்றோம், அத் தோடு அவர் ஏவியவைகளை ஏறுத்து நடப்பதும், அவர் அறிவித்தவைகளை நம்புவதும், அவர் தருத்தவைகளை வீட்டிரும் விலகி நடப்பதும் அவசியமாகும். மேலும் அவர் விதித்த, ஏவிய முறையிலன்றி அல்லாஹ்வை நாம் வழிபடுவதையும் தவீர்த்தல் வேண்டும்.

இரண்டாம் கடமை

தொழுகை :

ஒரு நாளில் ஜூவேனை தொழு வேண்டுமென அல்லாஹ் வீதி த்துள்ளான் அத்தொழுகைகளாவன :

- | | | |
|------------|----------------------|-------------------|
| 1 - பஜர் | - அத்திகாலைத் தொழுகை | (2 ரக்அத்துக்கள்) |
| 2 - ஞாஹர் | - மதியத் தொழுகை | (4 ரக்அத்துக்கள்) |
| 3 - அஸர் | - மாலைத் தொழுகை | (4 ரக்அத்துக்கள்) |
| 4 - மார்ப் | - முன் இரவுத் தொழுகை | (3 ரக்அத்துக்கள்) |
| 5 - இஷா | - இரவுத் தொழுகை | (4 ரக்அத்துக்கள்) |

தொழுகைக்கு சத்தம் அவசியமாகும். மல, சலம் கழித் தல் போன்ற சிறு தொடக்குடையவராக இருப்பவர்நீரால் சத்தம் செய்த பின்னர் வழுச் செய்ய வேண்டும். தூங்கிய வர், காத்துப் பீரந்தவரைப் பொறுத்தவரை அவர் வழு மட்டும் செய்து கொண்டால் போதுமானது.

இந்திரியம் வெளிப்படல், கணவன் மனைவி இல்லறத் தீல் ஈருப்படல், மாதாந்த ருது, பிரசவத் தீட்டு ஆகிய உபா தைகளுக்கு உள்ளாகி இருத்தல் போன்ற பெருந்தொடக்குடையவர்கள் குளித்து, வழுங்கும் செய்து கொள்ள வேண்டும்

தொழுகையை உரிய நேரத்தீல் தொழுவதுடன் ஆண்களாக இருந்தால் முஸ்லிம்களுடன் பள்ளிவாயலில் ஜமா அத்துடன் தொழு வேண்டும். நோய், அச்சம் போன்ற காரணங்கள் இல்லாமல் ஒரு முஸ்லிம் ஜமாஅத் தொழுகையை வீட்டு வீருதல் கூடாது.

அருத்து தக்பீரதுல் இஹ்ராம் (என்ற ஆரம்ப தக்பீர்) தொடக்கம் ஸலாம் கொருக்கும் வரை எப்படித் தொழுவேண்டும் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகும்.

எந்நீலையீலும் தொழுகையைத் தாமதிக்கக் கூடாது, தனது சக்திக்கேற்ப உரிய நேரத்தீல் நீறைவேற்றலேவண்டும். பெண்ணைப் பொறுத்தவரை அவள் தொழுவதற்கு மிகச் சிறந்த இடம் அவளது வீடாகும். அருத்து தொழுவன்தான் முஸ்லிம், தொழுவன் முஸ்லிம் அல்ல என்பதையும் அறிந்து கொள்.

பெண் மாதவீடாய், பிரசவ ருது ஆகிய நிலையீலிருந்தால் அப்போது தொழு வேண்டியதீல்லை. இவற்றிலிருந்து சுத்தமாகி வீட்டால் குளித்தபீன் தொடர்ந்து தொழுகையைகடைப்பீடுக்க வேண்டும்.

ஞானாம் கடமை

ஸகாத்:

ஒரு குறிப்பிட்ட தொகைப்பணம் ஒரு வருட காலத்தீர்க்கு ஒரு நபரிடம் இருக்குமானால் நூற்றுக்கு இரண்டரை வீதம் அவர்டமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்

தர்மத்தையே (உடாதத்தையே) ஸகாத் எனும் பதம் குறிக் கிறது.

நான்காம் கடமை

மழுஷான் மாதகால நோன்பு :

நோன்பு என்றால் அல்லாஹ் வுக்கு ஆபணியும் நோக்கத் தீல் அதிகாலையீலிருந்து குரீயன் மறையும் வரை உண் ணல், பருகல், உடல் உறவீல் ஈருபடல் ஆகீயவற்றை தவி ர்ந்தீருக்கும் ஒரு வகை இபாதத்தைக் குறிக்கும்.

மாதவீட்டாய், பீரசவ ருது ஆகீய நிலையீலிருக்கும் பெண்கள் தொழுகை, நோன்பு ஆகீயவற்றை வீட்டிரு வீட்டே ண்கும். அவர்கள் சுத்தமானதன் பீண்னர் குளித்துவீட்டிரு நோன்பையும் தொழுகையையும் தொடர்ந்து நிறைவேற்றி வரவேண்கும். வீருபட்ட தொழுகைகளை கழாச் செப்பியக் கூடாது. ஆனால் வீருபட்ட நோன்புகளைக் கணக்கீட்டிரு அருத்த வருட நோன்பு வருவதற்கு முன் நிறை வேற்றி வீடு வேண்கும். அதே நேரத்தீல் பெருநாள் தீணங்களிலோ, துல்லுஜ் மாதத்தின் 11, 12, 13 ஆகீய நாட்களிலோ, வெள்ளிக்கிழமைகளில் மட்டிருமோ அந்நோன்புகளை நோற் கலாகாது. (வீயாழன், வெள்ளி அல்லது வெள்ளி, சனி என்ற ஆடிப்படையீல் நோற்கலாம்)

மழுஷான் மாதத்தீல் நோயற்றிருப்பவர், பயணத்தீலிரு ப்போர் ஆகீயோர் நோன்பை வீட்டிரு வீட்டிரு ஏனைய மாதங்க வீல் ஏற்கனவே குறிப்பிட்ட அமைப்பில் வீருபட்ட நோன்பு களைப் பிழித்துக்கொள்ள அனுமதியுண்டு. இதனைப் பின்வரும் தீருமறை வசனம் உணர்த்துகின்றது. :

(فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضاً أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةُ مِنْ أَيَّامٍ أُخْرَ) எவ்வேழும் நோயாளியாகலோ, அல்லது பிரயாணத்திலே

யோ கிருந்தாஸ் மற்ற நாட்களில் விருப்பட்ட நோன்புகளை எண்ணி (நோந்று) விடவும். (2 : 184)

ஐந்தாம் கடமை

ஹஜ் :

பயணத்திற்க்கான சகல வசதிகளையும் பெற்ற உடல் வலீக்மையுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்வில் ஒரு முறை இது கடமையாகும். பெண்கணப் பொறுத்தமட்டில் தந்தை, மகன், சகோதரன் போன்ற மஹ்ரம் எனும் உறவு கடைய ஆண்கள் அவளோடு செல்வதற்கு தயாராக இல்லா வீட்டால் அவள் மீது இது கடமையாகாது. இக் கடமை குற த்து அல்-குர்ஆன் :

وَاللَّهُ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ﴿١﴾

“எவர்கள் அங்கு பயணம் செல்லச் சக்தியடையவர்களை கிருக்கிறார்களோ, அத்தகைய மக்துர்கள் மீது, அல்லாஹுவுக்காக (அங்கு சென்று அவ்) வீட்டை ஏழ்ஜ் செய்வது கடமையாகும்,, (3:97) என்று குறிப்பி குகின்றது.

எவரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஹஜ் செய்தால் அவருக்கு மகத்தான நற்கூலையுண்டு, ஆனால் ஒரு முறை செய்வதே அவர் மீது கடமையாகும்.

மேற்கூறப்பட்ட ஐந்துமே இல்லாததன் அடிப்படைக் கடமைகளாகும்.

எங்கிருக்கு:

கிறிஸ்தவர்கள் ஈஸ்ரா (அலை) அவர்களை கர்த்தர் (கடவுள்) என்றும், அவர் மூன்று கடவுள்களில் ஒருவர் என்றும், தேவகுமாரர் (கர்த்தரின் குமாரன்) என்றும் கூறுகின்றனர்.

அவ்வாறே அவர் சீலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்றும் நம்புகின்றனர்.

இவை அனைத்தும் தவறான கூற்றுக்களாகும். உண் மையில் அவர் அல்லாஹ்வீன் அழயாரும், தூதருமாவார். ஏனைய இறைத்தூதர்க்களைப்போல் அவரும் ஒரு மனித ராவார். இறைமையில் அவருக்கு எத்தகைய பங்குமில்லை, அவர் சீலுவையில் அறையப்படவோ, கொல்லப்படவோ இல்லை. மாறாக யூதர்கள் அவரைக் கொல்ல செய்யநாடிய போது அல்லாஹ் அவரை இரண்டாம் வானத்தீர்கு உயர்த் தீவிட்டான். கடைசீ காலத்தீல் அவர் பூமிக்கு இறங்கி வந்து சீலுவைகளை உடைத்தெறிந்து, பன்றிகளையும் கொல்லுவார்.

அவர் புதியதொரு மார்க்கத்தைக் கொண்டு வரமாட்டார். எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் சன்மார்க்க சட்டங்களின் பழைய தீர்ப்புக் கூறுவார், பிறகு அல்லாஹ் நாரும் கால அளவு வாழ்ந்து வீட்டு மரணித்து, அதன் பின் ஏனைய படைப்புக்களுடன் மறுமையில் எழுப்பப்படுவார்.

சுமான் (இறை நம்பிக்கையின்) அழப்படைகள் :

- 1 - அல்லாஹ்வை நம்புதல்.
- 2 - வானவர்களை நம்புதல்.
- 3 - வேதங்களை நம்புதல்.
- 4 - இறைத்தூதர்களை நம்புதல்.
- 5 - மறுமை நாளை நம்புதல்.
- 6 - வீதி எனும் நிர்ணயத்தை நம்புதல்.

ஆதாம் ஈழப்படை

அல்லாஹ்வைநம்புதல் :

அல்லாஹ் ஒருவனே இறைவன் என்றும், அவனுக்கு இணை துணை இல்லையென்றும், படைத்தவனும், உணவ விப்பவனும், உதவீ செய்பவனும், தீங்கு வீளைவீக்கக் கூடி யவனும் அவன் ஒருவனே என்றும், அவன் ஒருவன் மட்டுமே வணக்க வழிபாடுகளுக்குத் தகுதியானவன் என்றும், அவனுக்கு நீக்ரோ, சமமோ இல்லையென்றும், அவன் அனைத்தையும் கேட்கக் கூடியவன், பார்க்கக் கூடியவன் என்றும் நம்புதல் வேண்டும்.

இரண்டாம் ஈழப்படை

மலக்குகளை நம்புதல் :

மலக்குகள் என்போர் ஓளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மறைவுலகில் வாழ்வோராவர் நாம் அவர்களைக் காணாவிட்டாலும் அவர்களை நம்பவேண்டும். அவர்கள் அல்லாஹ்வீன் சங்கையான அடியார்களாவர். அவனது ஏவ்வகனுக்கு அவர்கள் எத்தகைய மாற்றமும் செய்யமாட்டார்கள். ஏவப்பட்டதை அப்படியே எருத்து நடப்பர். அவர்களுக்கு அல்லாஹ்வீன் இறைமையில் எத்தகைய பங்குமில்லை. அவர்களின் எண்ணீக்கை கணக்கிலைடந்காத தாகும்.

மலக்குகளை நம்புவது நான்கு வீட்டியங்களை
உள்ளடக்கி இருக்கிறது.

1 - அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்புதல்.

2 - ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ரா:பீல் என பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவர்களை குறிப்பாகவும், பெயர் குறிப்பிடப்படாத வர்களை பொதுவாகவும் நம்புதல்.

3 - அவர்களது தொற்றமைப்பை அறிந்தால் அதை நம்புதல். உதாரணமாக ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களது உண்மையான தொற்றத்தீல் நபீஸல்லல்லாவரா அலைவரி வஸல்லம் அவர்கள் கண்டின்னார்கள், அவருக்கு 600 இறக்கைகள் இருந்தன என்றும் சூறியுள்ளார்கள், அதை நாம் அப்படியே நம்பவேண்டும்.

4 - அவர்களீல் சீலர் சீல காரியங்களுக்கு பொறுப்புச் சாட்டப்பட்டின்னார்கள் என்பதை அறிந்த வகையில் நம்புதல். உதாரணமாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாவற்வீன் வஹியை நபீஸார்களுக்கும், றஸீல் மார்களுக்கும் எத்தீவைத்தல், மீகாயீல் (அலை) அவர்கள் மழைக்கும், இஸ்ராபீல் (அலை) அவர்கள் உலக அளிவீன் போது குர் ஊதுவதற்கும், அவ்வாறே அல்லாவற்வீன் கட்டளைப்படி உரிய வேளையில் உயிர்களைக் கைப்பற்றுவதற்காக மலகுல் மஷ்த எனும் பெயருடைய மலகும் பொறுப்புச் சாட்டப்பட்டின்னார்கள் என்பதை நம்புதல்.

ஆந்தாம் ஈழப்படை

வேதங்களை நம்புதல் :

வேதங்கள் என்பன மக்களுக்கு நேர்வழி காட்டவும், சத்தீயத்தைத் தெளிவு படித்தவும், அல்லாவற்வால் அவனது தூதர்களுக்கு அருளப்பட்டதாகும்.

வேதங்களை நம்புவது பீன்வரும் வீடயங்களை

உள்ளடக்கமியிருத்தல் வேண்டும்.

1 - அவை அல்லாவற்வால் அருளப்பட்டவை என்பதை நம்புதல்.

2 - அவற்றில் பெயர் குறிப்பிடப்பட்டவற்றை குறிப்பாகவும், பெயர் குறிப்பிடப்படாதவற்றை பொதுவாகவும் நம்பவேண்டும். பெயர் குறித்து சொல்லப்பட்டவைகளைப் பீண்வருமாறு நோக்கலாம்.

முஹம்மத் (ஸல்வ)	அவர்களுக்கு	- அல்குர்ஜூன்
முஸ்லை (அலை)	அவர்களுக்கு	- தவ்ராத்
தாவுத் (அலை)	அவர்களுக்கு	- ஸபூர்
ஈஸ்லை (அலை)	அவர்களுக்கு	- இன்ஜீல்

3 - அவற்றில் உள்ளவற்றை உண்மைப்படுத்துதல். குர்ஜூனில் வருபவற்றையும், இடைச் செருகல்களுக்கு உற்படாத முன்னைய வேத செய்திகளையும் இது குறிக்கும்.

4 - அல்குர்ஜூனில் சூறப்பட்டிருக்கின்ற சட்டங்கள், சம்பவங்கள், கோட்பாருகள் போன்றவைகளின் காரணங்களை அறிந்தாலும் சரி அறியாவிட்டாலும் சரி அவற்றை செயல்படுத்துவதும், மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதும் அவசியமாகும். அதுபோல் அல்குர்ஜூன் முந்தீய வேதங்களை மாற்றிவிட்டது ஆகையால் அவற்றை செயல்படுத்தவேண்டியதீல்லை. இது குறித்து :

﴿وَأَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ
وَمُهَيْمِنًا عَلَيْهِ﴾

“நான் யே ஶுந்தியூம் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்மீது இறைக்கி வைத்துள்ளோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்த

**த்ருடியதாகவும், அவந்தைப் பாதுகாப்பதாகவும் கிரு
க்கின்றது.”** (5 : 48) என்று அல்குர் ஆன் சூறுகின்றது.

தவறாத், இன்ஜீல் போன்ற வேதங்களையுத, கிறிஸ்த
வர்கள் தீரிவுப்படித்தீவிட்டனர், கிறிஸ்தவர்களைப் பொறு
த்த மட்டுல் அவர்களிடம் நான்கு சவீஷேசங்கள் உள்ளன,
அவை மத்தேயு, லூக்கா, மாற்கு, பேயவான் என்று அழை
க்கப்பட்டுகின்றன. இந்நான்கும் ஒன்றுக்கொன்று முறண்ப
ட்டவை, அத்தோடு இவை பல வீருத்தம் பிரசரிக்கப்பட்டிரு
ள்ளன, ஒரே சவீஷேகத்தீன் முந்தீய பதீப்பிற்கும், பீந்தீய
பதீப்பிற்குமிடையில் கூட முறண்பாடுகள் காணப்பட்டுகின்றன.

அல்குர் ஆன் பல இலட்சம் பீரதீகள் அச்சிடப்பட்டிரு உல
கம் பூராவும் வீனியோகிக்கப்பட்டுகின்றன, ஆனால் அதன்
பீரதீகளுக்கீடையில் எத்தகைய முறண்பாடுமில்லை இது
ஓர் அற்புதமேயாகும். அல்குர் ஆனில் அல்லாஹு தஜலா
﴿إِنَّا نَحْنُ نَزَّلْنَا الْذِكْرَ وَإِنَّا لَهُ مَعَافِظُونَ﴾ “இந்த வேதத்தை
நாமே இநக்கிணோம். இதனை நாமே பாதுகாப்
போம்” (15 : 9) என்று சூறுகின்றான்.

நான்காம் அறிப்படை

இறைத்துதாதர்களை நம்புதல் :

இறைத்துதாதர்களும் மனிதர்களே, அவர்களுக்கு அல்
லாஹ் வஹி எனும் வேத வெளிப்பாட்டை வழங்கி, அதனை
எத்தீவைக்கும் படி ஏவியுள்ளான். நாஹ், இப்ராஹீம், மூஸா,
சஸா, முஹம்மத் ஆகியோரை இத்தகைய இறைத்துதாதர்க
ளுக்கு உதாரணமாகக் கூறலாம். இத்துதாதர்கள் பற்றிய நம்
பீக்கை பின்வருவனவற்றை உள்ளடக்கீயதாக இருத்தல்
வேண்டும்.

1 - அவர்களின் தூது அல்லாஹ் வீட்டிருந்து வந்ததாக நம் புதல் வேண்டும். அவர்களில் ஒருவரை நீராகரித்தாலும் அவர்கள் அனைவரையும் நீராகரிப்பதாகவே இருக்கும்.

2 - அவர்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைக் குறிப்பாகவும், பெயர் குறிப்பிடப்படாதவர்களை பொதுவாகவும் நம்புதல் வேண்டும்.

3 - அவர்கள் தொடர்பான உறிதீயான செய்தீகளை உண் மைப்படுத்தல்.

4 - இறைத்தாதர்களுள் இறுதீயானவரும், முழு மனித சமூ தாயத்தீற்கும் அனுப்பப்பட்டவருமான முஹம்மத் ஸல்ல ல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களது சன்மார்க்க சட்டங்களைச் செயல் படுத்துதல். இது குறித்து அல்கு ர்ஜூன் :

فَلَا وَرَبَّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكُ فِيمَا شَجَرَ يَوْمَ نَهْمٍ
لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

“உமது இரட்சகள் மீது சுத்தியமாக, அவர்கள் தங்க ஞக்குள் ஏந்பட்ட சச்சரவீஸ் உம்மை நீதிபதியாக ஆக்க, நீர் ஸெய்யும் தீர்ப்புத் தங்கள் மனங்களைச் சுத்திகைய அதிர்ப்புதையும் ஸநாமஸ் முந்தியும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்.” (4 :65)

ஐந்தாம் தடைய

மறுமை நாளை நம்புதல் :

கேள்வி கணக்கீற்கும், கூலி வழங்குவதற்குமாக அல் லாஹ் மக்களை எழுப்பும் நாளே மறுமை நாளாகும். அல்

லாஹ் அந்நாளில் கப்ரில் உள்ளவர்களை எழுப்புவான். பீன்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி சவன வாதீகளும், நரகவாதீகளும் அவரவர்களின் இருப்பிடங்களுக்குச் செல்வார்.

இறுதீநாளை சமான் கொள்வதீல் பீன்வரும் வீடு
யங்களும் உள்ளங்கீருத்தல் வேண்டும்.

1-இவ்வுலகீல் ஆரம்பம் தொட்டு இறுதீநாள் வரை இருப்ப வர்கள் அனைவரையும் அல்லாஹ் மறணிக்கச் செய்து, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்று நம்புதல் வேண்டும். இது குறித்து அல்லாஹ் தலை :

﴿إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيْسُوْنَ تُمُّ مُّبُّ كُمْ يَوْمَ الْقِيَامَةِ أَبْغُثُونَ﴾

“(மனதுர்களோ!) பின்னர் நீச்சயமாக நீங்கள் இருப் பெய்துக் கூடியவர்கள், பின்னர் மழுமை நாளின் போது நீச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்ப ப்படுவீர்கள்.” (23 : 15, 16) என்று கூறுகின்றான்.

2-கேள்வி கணக்கு, கூலி வழங்குதல் பற்றி நம்புதல். அடியார்களின் செயல் குறித்து அல்லாஹ் வீசாரணை செய்வான் இது குறித்து அல்லாஹ் தலை :

﴿إِنْ إِلَيْنَا إِيَّاهُمْ تُمُّ إِنْ عَلَيْنَا حِسَابُهُمْ﴾ “நீச்சயமாக அவர்களின் சிட்சி நம்பக்கமே ஆகும். பின்னர் நீச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பது நம்மிடையாகும்.” (88 : 25, 26) என்று கூறுகின்றான்.

4-சவனம், நரகம் ஆகையவைதான் படைப்புக்களின் நிரந்தர தங்குமிடம் என்பதையும் நம்புதல்.

அல்லாஹ்வை ஈமான் கொண்டு, அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவியதை இக்லாஸ் எனும் உள்தூப்பமைடு ன் தூதரைப் பீன்பற்றி நடக்கும் இறையச்சமுள்ளவர்களுக்காகவே சவனம் தயார்ப்புத்தப்பட்டிருள்ளது. இது குறித்து அல்லாஹ் கூறும் போது:

إِنَّ الْمُتَقِّيِّينَ فِيْ جَنَّاتٍ وَّهُرِّ فِيْ مَقْعِدٍ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ
 (مُقْنَدِر)

“ நீச்சயமாக சயபக்தியடையோர் ஈவன பதிகள் லூம், (அவற்றிலுள்ள) ஆறுகள் லூம் கிருப்பார்கள். (இயீங்யாகவே) மிக்க உண்மையான கிருக்கையில், மிக்க சக்தி வாய்ந்து அரசாந்த்தில் கிருப்பார்கள்.” (54 : 54,55) என்று கூறுகின்றான்.

நாகத்தைப் பொறுத்தவரை இறை நீராகரிப்பாளர்களுக்கும், அந்யாயக் காரர்களுக்குமாக அது தயார் செய்யப்பட்டிருள்ளது. இது குறித்து அல்லாஹ் தலைவா

وَقُلْ أَلْحَقُ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلِيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلِيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقَهَا وَإِنَّ يَسْتَعْيِشُوا يُعَذَّبُوْ بِمَا كَالَّمُهُلْ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقَا

“ (நுரியே) நீர் ஆறுவீராக உங்கள் கிரட்சகளீட்டிலிருந்து (நூள் கொண்டு வந்திருக்கும்) கிழவேவதுமானது சத்தியமானதாகும். ஆகவே எவர் நாடுக்கூராரோ அவர் (இதை) விசுவாசித்துக்கொள்ளட்டும். கிள்ளும் எவர் நாடுக்கூராரோ அவர் (இதை) நீராகரிக்க

ட்டும். (ஆனால் இதை நிராகரிக்கும்) அந்யாயக்காரர் களுக்கு நீச்சயமாக நாம் நாகத்தை துயார் பழுத்திய என்னோம். அந்நாகத்தின் வெர்கள் வெர்களைச் சூழ ந்துள்ளது. வெர்கள் (துண்ணோர் கெட்டு) இரட்சிக்கத் தேஷ்மால் சூழின் உச்சத்தை விடத்து பழுத்தக் காச் சப்பட்டதைப் போன்ற துண்ணோரைக் கொண்டே வெர்கள் இரட்சிக்கப்பழுவார்கள். அது வெர்களுடைய ஒரு ஸ்கலை சுட்டுக் கரிக்கவிடும். அந்த அது மிகக் கெட்ட பானமாகும். வெர்கள் தங்குமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.” என்று சூறுகின்றான். (18 : 29)

மறுமையை ஈமான் கொள்வதீல் பீன்
வருவனவும் உள்ளடங்கும்.

1 - கப்ரின் சோதனை :

கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பீன்னர் வெரிடம், அவரது ரப்பு, தீன், நபி பற்றியெல்லாம் வீனவப்படும். அவர் மு:மீனாக இருந்தால் அவர் அறிந்த உறுதியான கலிமா மூலம் அவரை அல்லாவற் உறிதிப்படுத்துவான். அவர்தனது ரப்பு அல்லாவற் என்றும், தனது மார்க்கம் இல்லாம் என்றும், தனக்கு அனுப்பப்பட்ட நபி முஹம்மத் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் என்றும் பதில் சூறுவார். அடக்கப்பட்டவர் காப்ராக, அந்யாயக்காரராக இருந்தால் ஹா ஹா எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது என்று கத்துவார் நயவஞ்சகணாக அல்லது சந்தேகத்துக் குரியவணாக இருந்தால், எனக்கு எதுவும் தெரியாது, மக்கள் எதையோ சொன்னார்கள் அதையே நானும் சொன்னேன் என்பான்.

2-கப்பின் வேதனையை நம்புதல் :

காபிர்கள், முனைபீக்குகளுக்கு கப்பில் வேதனை செய் யப்பும் அல்குர்ஜூன் இது குறித்து :

﴿وَلَوْ تَرَى إِذ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ

بَاسِطُوا أَيْدِيهِمْ أَخْرَجُوا أَنفُسَكُمُ الْيَوْمَ تُبْخَزُونَ عَذَابَ الْهُونِ﴾

“இவ்வாய்யக் கார்களுக்கு மரண வேதனையிறுக்கும் சமயத்தில் அவர்களைப் பார்ப்பிராயின் மலைக்குகள் நூங்கள் கைகளை நீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேந்றுங்கள் நீங்கள் உண்மையைப்பாததை அல்லாறா மீது கூறிக்கொண்டிருந்ததாலும், இன்னும் அவனது வசனங்களை பெருமையைத்து புதுக்கண்டித்துத் தொண்டிருந்ததாலும் இழவான வேதனையை நீங்கள் தொழுக்கப்பெறுகிறீர்கள் என்று கூறுவதை நீர் காண்சீர்” (6 : 93) என்று கூறுகிறது.

ஆநாம் அஃப்படை

கத்ரை(வீதியை) நம்புதல் :

கழா கத்ரை நம்ப வேண்டும் என்பதை அல்குர் ஜனும், சன்னாவும் தெளிவாகவே கூறுகின்றன. இது சமானின் ஆறு அஃப்படை அம்சங்களில் ஒன்றாகும். இதை நம்பாதவருடைய இறை வீசவாசமோ இஸ்லாமோ எப்பலனையும் அளிக்காது இது குறித்து அல்குர்ஜூனின் வசனங்கள் தெளிவாகப் பேசகின்றன.

﴿أَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِنْ ذَلِكَ فِي كِتَابٍ إِنْ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ﴾

“(நமியே) வானத்திலும், யுமியிலும் கிருப்பவந்தை நீச் சூயமாக அல்லாறு அந்வான், என்பதை நீர் அநிய விஷ்ணவையா நீச்சூயமாக கிடு (வெங்குால் மஹங்கிழுபுல் என்கும்) புத்தகத்தில் கிருக்கின்றது, நீச்சூயமாக கிடு அல்லாறுவத்கு மிக்க சூயமானத்தியானும்.” (22 : 70)

﴿مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَاٰ فِي أَنفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِّنْ قَبْلِ أَنْ تَرَاهَا إِنْ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ﴾

“எந்துத் துந்பமும் -அதுகை நாம் கிருஷ்ணப்பதுந்து முன்னதாக (வெங்குால் மஹங்கிழு என்கும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) கிருந்தே தவீர-யுமியிலோ அல்லது உங்கள்லோ ஏந்படுவதுல்லை நீச்சூயமாக கிடு அல்லாறுவத்கு மிக்க என்றானும்” (57 : 22)

﴿إِنَّا كُلُّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ﴾

“நீச்சூயமாக நாம் ஒவ்வொரு ஸ்ராருகள்யும் (நீர்மா யிக்கப்பட்ட) அனவீர்ஸஷனே படைத்திருக்கின்றாம்.” (54 : 49)

கத்தை நம்புவதீன் பாத்தரங்கள் குறித்து அறிஞர்கள் பின்வருவன் வற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

! - அறிவு : அல்லாஹ் தஜ்ஜூலா அனைத்தையும் அது ஏற்பஞ் வதற்கு முன்னாலே மிகத் தெள்வாக அறிந்தவன்.

2-எழுதப்பட்டது : இந்த அறிவின் மூலம் வல்லால் மஹ்.:பூத் ஏட்டில் நடக்கக்கூடிய அனைத்தையும் தெளிவு பருத்தி வீட்டான். இது குறித்து :

(أَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِنْ ذَلِكَ فِي كِتَابٍ إِنْ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ)

“நூரியே”வானத்திலும், பூமியிலும் கிருப்பவந்தை நீச்சய மாக அஸ்லாஹு அந்வான் என்பதை நீர் அந்யவில் வையா? நீச்சயமாக இது (வெங்கும் மஹங்கியும் என்கிறும்) புத்தகத்தில் கிருக்கின்றது, நீச்சயமாக இது அஸ்லாஹு வகுக்கு மிக சுபைமானதீயானும்.” (22 : 70) எனக் குர் ஆன் குறிப்பீடுகளின்றது.

3-அல்லாஹுவின் அதீகாரத்தில் அவன் நாடாத எதுவும் கிருக்காது என்றும், வானத்தீலோ, பூமியிலோ அவன் நாட்டமீல்லாமல் எதுவும் நடக்காது என்றும் நம்புதல் வேண்டும். இது குறித்து :

(لَمْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمُ وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ)

“ உங்களீல் (நீர் வழியில்) நிலைத்திருக்க நாடுக்கிற வருக்கு (இது ஒரு அந்வரையானும்) கிள்ளும் அகிலத் தூநிஸ் கிரட்சகான்கிய அஸ்லாஹு நாடுநாலன்றி நீங்கள் (நஷ்வந்வி பெற) நாட மாட்சர்கள் ” (81 : 28, 29) என்று அல்குர்ஆன் கூறுகிறது.

4-அனைத்தும் அல்லாஹ்‌வீன் படைப்பு, அவை அவனது நாட்டப்படியும், வல்லமையாலும் படைக்கப்பட்டன என்று நம்புதல். இது குறித்து அல்லாஹ் தஜ்லா :

﴿كُلُّ شَيْءٍ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكَبِيلٌ﴾

“ அல்லாஹ்‌வீலே) ஏவ்விவாரா ஸிராஞ்சளையும் சமைக்க நவன், அவனே ஏவ்விவாரா ஸிராஞ்சன் மீதும் ஸிராஞ்சப் பாளாமாவான்.” (39: 62) என்று கூறுகின்றான்.

இவையே இஸ்லாம், ஸமான் குறித்த சருக்கமான குறிப்புக்களாகும். இதுபற்றி வீர்வாக அறிய வீரும்புவோர் இதுபற்றி வீர்வாக எழுதப்பட்ட அறிஞர்களின் நூற்களை நாடவும்.

முடிவுரை

இந்த மகத்தான மார்க்கத்தில் இணைந்து கொண்டவர் கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளவேண்டும் என்றும், மார்க்கத்தில் உறுதீயோடு இருக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வீடம் அனுதீனமும் உற்தீப்பாட்டை கேட்க வேண்டும் என்றும், கேட்டுக்கொள்கீறேன். தனக்கு சத்தீய மார்க்கத்தின் பக்கம் நேர்வழி காட்டிய அல்லாஹ்வை அனுதீனமும் புகழ்ந்து கொள்வதோடு, மார்க்க வீடிய நங்களை நீங்கள் அதிகம் வாசித்து அதனை வீளங்கிக் கொள்ளவும் வேண்டும். குறிப்பாக அல்-குருஞ்சனை தப்ஸீர் இப்பு ஸ.:தீ போன்ற சருக்கமான வீளக்கவுரைகளுடன் சோத்து படிக்கவேண்டும்.

உள்ளம் வீழை நிலங்களைப் போன்றது. வீழை நீலத் தீல் மரங்களும், கனிகளும் உற்பத்தியாவதற்கு தொடராச் சீயாக நீர் தேவை, நீர் இன்றேல் பயிர்கள் செத்துவீரும்.

இவ்வாறே உள்ளமும் அல்லாவற்வடைய ஞாபகத்தாலும், குர்-ஆன் ஒதுவதாலும் உயிர் பெறுகிறது. அல்லாவற்வீன் தீக்கரை வீட்டிரும் பராக்காகும் போது இறந்து வீருகிறது.

அருத்து தனது மனைவி, மக்கள் சகோதர சகோதரி கள், போன்றோர் அனைவருக்கும் இதை எடுத்துச் சொல்லவேண்டும். உங்கள் மூலமாக ஒருவர் இதை ஏற்படு மிகப் பெரும் பேறாக இருக்கும். “தன் மூலம் ஒருவருக்கு ஹிதாயத் (நேர்வழி) கிடைப்பது பெறுமதியான சென்னீர் ஓட்டகை கிடைப்பதை வீட மேலானதாகும்) என்று நபி ஸல்லவ்வாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லதோரு வார்த்தை பேசுவதோ, கழுதம் எழுதுவதோ, ஓலிப் பதிவு நாடாவோ சூடு இது வீட்யத்தீல் பெரும் பயனளிக்கலாம். இங்கு இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் அனுப்பிய மடலால், ஓலிப்பதிவு நாடாவால் அவர்களின் எத்தனை உறவினர்கள் இஸ்லாத்தீல் இணைந்துள்ளனர்! அவர்கள் மூலமாக அவர்களது குரும்பழும், அவர்கள் மூலமாக ஊர்மக்களும் இஸ்லாத்தீல் இணைந்தால் அதனால் சூடு உங்களுக்கு மகத்தான கூலியுண்டு.

முஸ்லிம் சகோதரர்கள் தம்முடன் இணைந்து கொண்ட புதிய சகோதரர்களுக்கு தகவாவைக் கொண்டு உபதேசப்பதுடன், அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதிலும், நல்லவீட்யங்களில் அவர்களுக்கு உதவி செய்வதிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

அருத்து மற்றுமொரு முக்கிய வீட்யத்தை இங்கு குறிப்பிட வேண்டும், இங்குள்ள க.பீல் (தொழில் வழங்குவோர்) களிடம், அல்லது வேறு ஏனைய முஸ்லிம்களிடம் பொய் கூறல், கெட்ட பழக்கங்கள், பீறுமதத்தவர்களுடன்

நல்லமுறையில் நடந்து கொள்ளாமை போன்ற பல குறைகளைக் காணலாம்.

இஸ்லாம் நீச்சயமாக இவற்றை அங்கீர்க்க வீல்லவு: இஸ்லாம் எல்லா வகையான நன்மைகளையும் ஏவி, அனைத்துத் தவறுகளையும் தருக்கின்றது. ஆகவே இஸ்லாமிய சமுதாயத்தவர்களுல் சீலர் செய்கின்ற தவறுகளுக்கு குறித்த அந்நபர்கள்கள்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவர் இஸ்லாத்தீர்கும் அத்தவறுகளுக்கும் எத்தொடர்பும் கீடையாது.

முஸ்லிம் சகோதர சகோதரிகளே உங்களுக்கு மார்க்க சம்மந்தமான, அல்லது வேறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் பிரச்சார வழிகாட்டல் நீலையம் ஒன்றுடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லாஹ் வின் அருளால் உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.

என்னால் இயன்றதைச் செய்திருக்கிறேன். அல்லாஹ் நம்மனைவரது நல்லறஞ்களையும் ஏற்று கூழல் செய்வானாக. அவ்வாறு செய்யும் ஆற்றல் அதீகாரமெல்லாம் அவனுக்கே உண்டு, அவனே யாவுமறிந்தவன்.

எங்கள் நபீ முஹம்மத் ஸல்லவ்லாஹ் அலைஹ் வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் நீன்று நீலவட்டுமாக.

الطريق إلى النجاة

كيف تكون مسلماً؟

إعداد

فيصل بن سكينة السكريت

تاميلي



المكتب التعاوني للدعوة والإرشاد ورعاية الحالات بسلطنة عمان

العنوان: شارع العبدلي ١٦٣٣، مسقط - الإلكتروني: info@call.sultanate.gov.om

الهاتف: ٩٦٧٨٤٢٠٥٣٧٧، فاكس: ٩٦٧٨٤٢٥١٠٢٥، البريد الإلكتروني: call@sultanate.gov.om

العنوان: PO Box 99825, Al-Jawf 11063, KSA. E-mail: sultanah22@hotmail.com

العنوان: PO Box 99825, Al-Jawf 11063, KSA. E-mail: sultanah22@hotmail.com